

**வகுப்பு : 12****தேர்வு  
எண்****இரண்டாம் தீருப்புதல் தேர்வு - 2025**

நேரம் : 3.00 மணி]

**வேதியியல்**

[மொத்த மதிப்பெண்கள் : 70

**பகுதி-I**

1. சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.  
 2. எலிங்கம் வரைபடத்தினைக் கருத்திற்கொள்க. பின்வருவனவற்றுள் அலுமினாவை ஒடுக்க எந்த உலோகத்தினைப் பயன்படுத்த முடியும்.
- (அ) Fe                          (ஆ) Cu                          (இ) Mg                          (ஈ) Zn
3. பொதுவாக உள்ள கார்பன் அணுக்கள் ஒவ்வொன்றும் மற்றுத்தனுடன் பிணைந்துள்ளதன் வடிவம்
- (அ) நூன்முகி                          (ஆ) அறுங்கோணம்                          (இ) எண்முகி                          (ஈ) இவை எதுவுமில்லை
4.  $\text{PCl}_5$  நீராற்பகுப்பினால் உருவாவது
- (அ)  $\text{H}_3\text{PO}_3$                           (ஆ)  $\text{PH}_3$                           (இ)  $\text{H}_3\text{PO}_4$                           (ஈ)  $\text{PCl}_3$
5.  $\text{V}^{3+}$  உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றிருப்பது.
- (அ)  $\text{Ti}^{3+}$                           (ஆ)  $\text{Fe}^{3+}$                           (இ)  $\text{Ni}^{2+}$                           (ஈ)  $\text{Cr}^{3+}$ .
6. உலோக அயனியின் ஆக்ஷிஜனேற்ற எண் பூஜ்ய மதிப்பினைப் பெற்றிருக்கும் அணைவுச் சேர்மம்.
- (அ)  $[\text{Co}(\text{en})_3]\text{Cl}_3$                           (ஆ)  $[\text{Co}(\text{NH}_3)_4(\text{Cl})_2]^+$                           (இ)  $[\text{Fe}(\text{CO})_5]$                           (ஈ)  $[\text{Co}(\text{NH}_3)_5\text{Cl}]\text{SO}_4$
7. ஒரு படிகத்தில் ஓட்டி குறைபாடு பின்வரும் நிலையில் உணரப்படுகிறது.
- (அ) சமமற்ற எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்
- (ஆ) சமமான எண்ணிக்கையில் நேர் மற்றும் எதிர் அயனிகள் அணிக்கோவையில் இடம் பெறாதிருத்தல்
- (இ) ஒரு அயனி அதன் வழுக்கமான இடத்தில் இடம் பெறாமல் அணிக்கோவை இடைவெளியில் இடம் பெறுதல்
- (ஈ) படிக அணிக்கோவையில் எந்த ஒரு அயனியும் இடம் பெறாத நிலை இல்லாதிருத்தல்
8.  $X \rightarrow$  விளைபொருள், என்ற பூஜ்ய வகை விளையின் துவக்கச் செறிவு 0.02M மேலும் அளவாகும் காலம் 10 min. 0.04M, துவக்கச் செறிவுடன் ஒருவர் விளையினை நிகழ்த்தினால் அவ்விளையின் அரை வாழ்காலம்
- (அ) 10 sec.                          (ஆ) 5 min                          (இ) 20 min
9. கூற்று : தூய இருப்பை உலந்த காற்றில் வெப்பப்படுத்தும் போது துருவாக மாறுகிறது
- காரணம் : துருவின் இயை  $\text{Fe}_2\text{O}_4$
- (அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி, மேலும் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமாகும்
- (ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றிற்கான சரியான விளக்கமல்ல
- (இ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு                          (ஈ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி
10. தெளிப்பு காற்றுக்கரைசல் என்பது எவ்வகை கூற்றும்?
- (அ) வாயுவில் திண்மம்                          (ஆ) வாயுவில் வாயு                          (இ) வாயுவில் நீர்மம்                          (ஈ) நீர்மத்தில் வாயு
11. பின்வருவனவற்றுள் எது வலிமை மிக்க அமிலம்?
- (அ) O-நைட்ரோயீனால்                          (ஆ) P-குளோரோ பீனால்
- (இ) P-நைட்ரோயீனால்                          (ஈ) n-நைட்ரோயீனால்
12. பென்சையிக் அமிலம்                           $\xrightarrow[\Delta]{\text{NH}_3} \text{A} \xrightarrow{\text{NaOBr}} \text{B} \xrightarrow{\text{NaNO}_2 + \text{HCl}} \text{C}$  இதில் 'B' என்பது
- (அ) அனிலினியம் குளோரைடு                          (ஆ) O-நைட்ரோ அனிலின்
- (இ) பென்சைன் டயைசோனியம் குளோரைடு                          (ஈ) அமிலோ பென்சைன்
13. பின்வரும் அமிள்களில் அசிட்டைலேற்ற வினைக்கு உட்படுவது எது?
- (அ) மூவினைய பியூட்டைலென்                          (ஆ) எத்தில் அமின்
- (இ) டை எத்தில் அமின்                          (ஈ) இவை அனைத்தும்
14. பின்வருவனவற்றுள் நீரில் கரையும் வைட்டமின் எது?
- (அ) வைட்டமின் E                          (ஆ) வைட்டமின் K                          (இ) வைட்டமின் A                          (ஈ) வைட்டமின் B
15. இயற்கை இரப்பர் கொண்டிருப்பது
- (அ) ஒன்றுவிட்ட சிஸ் மற்றும் டிரான்ஸ் அமைப்பு                          (ஆ) தன்னிச்சையான கிஸ் மற்றும் டிரான்ஸ் அமைப்பு
- (இ) அனைத்தும் சிஸ் அமைப்பு                          (ஈ) அனைத்தும் டிரான்ஸ் அமைப்பு

